

ஷில்ரன்ஸ் லேர்னிங் சென்றர் லிமிட்டெட் 2017

ஷில்ரன்ஸ் லேர்னிங் சென்றர் லிமிட்டெட் ("கம்பனி") 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன.

இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் இந்த அறிக்கை வழங்கப்படுகின்றது.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான சபையின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தராவு நிறுவனங்களிற்கான (எல்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு பணிப்பாளர் சபை ("சபை") பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கம்பனியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. சபையினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் சபையினால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஓன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

- (அ) கணிப்பீட்டுத் தவறுகள் காரணமாக மீளாய்வாண்டிற்கான நிலையான வைப்புக்கள் மீதான வட்டி வருமானம் ரூபா 206,676 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஆ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து பெறவேண்டியவையாக ரூபா 4,172,925 தொகை காண்பிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், கம்பனிக்குச் செலுத்த வேண்டிய அத்தகைய தொகையொன்று காணப்படவில்லை.
- (இ) 2017 இன் 07 ஆம் இலக்க பொருளாதார சேவைகள் கட்டண (திருத்திய) அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், கம்பனி 2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதார சேவைக் கட்டணக் கொடுப்பனவிற்குக் கடப்பாடுடையதாக உள்ளது. எனினும், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் ரூபா 193,194 தொகையான பொருளாதார சேவைக் கட்டணத்திற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) கம்பனியானது 2001 தொடக்கம் 2003 வரையான இரண்டு ஆண்டுகள் காலப்பகுதிக்காக குத்தகை அடிப்படையில் பெற்ற இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்திற்குச் (SLIDA) சொந்தமான கட்டிடத்தில் தொழிற்பட்டிருந்தது. பின்னர், குத்தகைக் காலப்பகுதி முடிவடையும் சந்தர்ப்பத்தில் கம்பனி இக்கட்டிடத்தை ரூபா 49,651,765 தொகையை செலவிட்டு புரைமைப்புச் செய்திருந்தது. அதன் பின்னர் கம்பனியானது கட்டிடப் புரைமைப்பிற்காக செலவிட்ட மேற்குறிப்பிடப்பட்ட தொகையை தீர்ப்பனவு செய்வதற்காக வருடாந்த அடிப்படையில் ரூபா 1,655,059 தொகையை காலக்கழிவிட்டு SLIDA உடன் 30 வருட காலப்பகுதிக்காக புதிய குத்தகை உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தது. அதற்கிணங்க, உடன்படிக்கையின் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதியிலுள்ளவாறு காலக்கழிவிடப்பட வேண்டிய கட்டிடத்தின் பெறுமதி ரூபா 24,825,882 ஆக இருக்க வேண்டிய போதிலும் இது கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் ரூபா 23,543,166 ஆகக் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆகையால், இவ்விரண்டு தொகைகளுக்கும் இடையே ரூபா 1,282,716 தொகையான வேறுபாடோன்று அவதானிக்கப்பட்டது.

ஏனைய சட்டாதியான மற்றும் பிரமாணித்தியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 163(2) ஆம் பிரிவின் மூலம் வேண்டப்பட்டவாறு, நான் பின்வருமாறு குறிப்பிடுகின்றேன்.

- (அ) அபிப்பிராயத்திற்கான அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் வரையறைகளும் மேற்குறிப்பிடப்பட்டவாறு இருக்கின்றன.
- (ஆ) நான் அபிப்பிராயப்படுவதாவது:
- முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் சாத்தியமான தாக்கங்களைத் தவிர்த்து, கணக்காய்விற்கு அவசியமான சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதுடன் இதுவரையான எனது பர்சிபின் மூலம் தென்படுகின்றவாறு முறையான கணக்கீட்டுப் பதிவேடுகள் கம்பனியால் வைத்திருக்கப்படுகின்றன என்பதும்,
 - 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 151 ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுடன் கம்பனியினது நிதிக்கூற்றுக்கள் இணங்குகின்றன என்பதும் ஆகும்.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, டிஸ்ரன்ஸ் லேர்னிங் சென்றர் லிமிடெட் டின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றுவினையும் காகப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களிற்கான (எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 பொதுமுயற்சிகள் சுற்றுறிக்கைகளுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சுற்றுறிக்கைகளிற்கான தொடர்பு

இணங்காமை

(அ) 2003 ஜூன் 02 இன் பிசி 12

ஆம் இலக்கச் சுற்றுறிக்கை

(i) 4.2.6 ஆம் பிரிவு

காலான்டு செயலாற்றல் அறிக்கைகள் வரிசை அமைச்சு மற்றும் பொதுமுயற்சிகள் தினைக்களம் என்பவற்றிற்கு அனுப்பப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது இதனுடன் இணங்கியிருக்கவில்லை.

(ii) 5.2.4 ஆம் பிரிவு

வரைபுப் பாதீடானது நிதியாண்டிற்கு மூன்று மாதங்களிற்கு முன்னர் அங்கீராத்திற்காக பணிப்பாளர் சபைக்கு முன்வைக்கப்பட வேண்டிய போதிலும் பாதீடானது 2017 மார்ச் 28 இலேயே பணிப்பாளர் சபைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

(iii) 8.2.2 ஆம் பந்தி

மீளாய்வாண்டின போது மேற்கொள்ளப்பட்ட ரூபா 61,987,684 முதலீடுகள் தொடர்பாக நிதி அமைச்சின் ஒத்துழைப்பு மற்றும் அங்கீராம் பெறப்பட்டிருக்கவில்லை.

(iv) 8.3.3 ஆம் பிரிவு

தேவையான அங்கீராங்கள் பெறப்படாமல் கம்பனியால் பல ஊக்குவிப்புப் படித் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் போது அவ்வாறு செலுத்தப்பட்ட ஊக்குவிப்புப் படிகளின் மொத்தத் தொகை ரூபா 572,243 ஆக இருந்தது.

(v) 9.2(அ) பிரிவு

அமைப்பு வரைபடம் மற்றும் பதவியணியினர் பொதுத் திறைசேரியின் பொதுமுயற்சிகள் தினைக்களத்தால் அங்கீரிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது இத் தேவைப்பாடுகளை நிறைவேற்றத் தவறியிருந்தது.

(vi) 9.3.1 ஆம் பிரிவு

ஒவ்வொரு பொதுமுயற்சியும் ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டிய போதிலும் கம்பனியானது அத்தகைய அங்கீரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.

(vii) 9.7 ஆம் பிரிவு

வழுமையொன்றாக, சம்பளங்கள், படிகள், ஏற்றங்கள்

என்பன பொதுத் திறைசேரியின் செயலாளரிடமிருந்து அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்ளாமல் கம்பனியின் பணிப்பாளர் சபையால் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

(ஆ) 2015 மே 25 இன் பிழை/2015/01

ஆம் இலக்க சுற்றுறிக்கை

3.1 ஆம் பிரிவு

பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்களிற்கு (சீஈஓ) அங்கீகரிக்கப்பட்ட ஆகக்கூடிய மாதாந்த எரிபொருள் எல்லை 150 லீற்றர்கள் (ரூபா 17,500) ஆகும். எவ்வாறாயினும், கம்பனியானது 2013 ஆம் ஆண்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை விஞ்சி சீஈஓ இற்கு மாதாந்த எரிபொருள் படியாக 193 லீற்றர்களிற்காக ரூபா 22,500 தொகையை செலுத்தியிருந்தது.

2.3 போதியளவு அதிகாரத்தால் ஆதரப்படுத்தப்படாத கொடுக்கல்வாங்கல்கள்

கணக்காய்வு செய்யப்பட்ட நிலையான வைப்பின் ஆரம்ப மீதியை சரி செய்வதற்கும் நீண்டகால நிலுவை அட்டுறு செலவினங்களை பதிவளிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட ரூபா 176,455 தொகையான நாட்குறிப்பு பதிவுகளிற்குத் தேவையான அங்கீகாரங்கள் பெறப்பட்டு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கற்றுக்களின் பிரகாரம், 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கம்பனியின் தொழிற்பாடுகள் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான ரூபா 7,760,261 வரிக்கு முன்னரான தேறியலாபத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 13,017,604 வரிக்கு முன்னரான தேறியலாபத்தை விளைவித்திருந்தமையால் மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 5,257,343 ஆன முன்னேற்றமொன்றைச் சுட்டிக்காட்டுகின்றது. மீளாய்வாண்டில் செயற்பாட்டு வருமானம் ரூபா 18,691,939 ஆல் அதிகரித்தமை நிதி விளைவுகளில் ஏற்பட்ட மேற்படி முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாக பங்களித்திருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

4.1.1 இலக்குகளை அடைந்து கொள்ளுதல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) பொது மற்றும் தனியார் துறைகளில் இயலாவுக்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் தொலைநோக்குக் கற்கை வாய்ப்புக்கள் மற்றும் அறிவுத்திறன்களை பகிர்தல் நிகழ்வுகள் என்பவற்றை வழங்குதல் என்பன கம்பனியின் ஒட்டுமொத்த நோக்கமாகும். எவ்வாறாயினும், இந்நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு கம்பனியால் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) குறித்துரைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் உள்ளக பதவியணியினரிற்கான 02 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்காகவும் கம்பனியானது 04 முகவர்களை

ஆட்சேர்ப்புச் செய்வதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் போது இந்நடவடிக்கைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும், உள்ளக செயன்முறைகள் மற்றும் நடைமுறைகளை முன்னேற்றி அபிவிருத்தி செய்வதற்காக 5எஸ் (5S) மற்றும் ஐஎஸ்ஓ (ISO) தர முகாமைத்துவ முறைமைகளை அமுல்படுத்துவதில் 50 சதவீதம் மாத்திரம் அடையப்பட முடிந்திருந்தது.

4.2 செயற்பாட்டு பலவீனங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) குறித்த காலப்பகுதிக்கான தேரியலாபத்தை கருத்திற்கொள்வதற்குப் பதிலாக மொத்தலாபத்தை அடிப்படையாகக் கொண்டு கம்பனியால் ஊக்குவிப்புப் படிகள் செலுத்தப்படுகின்றன. மேலும், 2017 சனவரி, ஏப்ரல் மற்றும் யூன் மாதங்களில் செயற்பாட்டு நட்டங்கள் அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும், அம்மாதங்களிற்காக கம்பனி அதன் பதவியணியினரிற்கு ஊக்குவிப்புப் படிகளைச் செலுத்தியிருந்தது.
- (ஆ) ஜீ (IT) முகாமையாளர் கம்பனிக்கு கொண்டுவந்த விற்பனைகளை பயன்படுத்திக் கணிப்பிடப்பட்ட மொத்தலாபத்தின் மீது ஒரு சதவீத தரகை பெற்றிருந்ததுடன் அதற்கப்பால் அனைத்து ஏனைய பதவியணியினருக்கிடையே ஒதுக்கீடுசெய்யப்பட்ட மொத்தலாபத்தின் மீதான 1.5 சதவீத ஊக்குவிப்புப் படிக்கும் அவர் உரித்துடையவராவார்.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்

5.1 கணக்காய்வுக் குழு

2003 யூன் 02 இன் பிசி/12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றுறிக்கையின் 7.4.1 ஆம் பிரிவின் பிரகாரம் ஆக்குறைந்தது மூன்று மாதங்களிற்கு ஒரு தடவை ஒழுங்கான அடிப்படையில் கணக்காய்வுக் குழுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டிய போதிலும், இரண்டு கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் மாத்திரமே 2017 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டிருந்தன.

5.2 பெறுகைத் திட்டம்

அரசாங்க பெறுகை வழிகாட்டல்களின் 4.2.1 (ஆ) வழிகாட்டலின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான பிரதான பெறுகை திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) பாதீட்ப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினாங்களிற்கிடையே 74 சதவீதம் வரையான குறிப்பிடத்தக்களாவு முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது முகாமைத்துவக் கட்டுப்பாடின் ஆக்கப்படிவமான கருவியொன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2003 யூன் 02 இன் பிசி/12 ஆம் இலக்க சுற்றுறிக்கையின் 4.2.6 ஆம் பிரிவின் பிரகாரம் காலாண்டு அறிக்கைகளை கம்பனி தயாரித்திருந்த போதிலும், அவ் அறிக்கைகளை பாதீட்டு மதிப்பீடுகளுடன் சேர்த்து முறையாக மீளாய்வு செய்து பாதீட்டு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தேவைப்படுகின்ற ஏதாவது மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் காலத்திற்குக்காலம் கம்பனியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தறின்

கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பில் விசேஷ கவனம் கோரப்படுகின்றது.

கட்டுப்பாட்டு பரப்பு

அவதானிப்பு

(அ) ஆனணி முகாமைத்துவம்

- பதவியணியினரின் விடுமுறை, சம்பளமற்ற விடுமுறை மற்றும் வரவு ஆகிய பகுதிகளில் மேலும் கவனம் தேவைப்படுகின்றது.

(ஆ) ஊக்குவிப்புப் படிக் கொடுப்பனவு

- ஊக்குவிப்புப் படிகளை செலுத்தும் போது இலக்குகளினை அடைந்துகொள்ளுதல், ஆரம்பிக்கப்பட்ட புதிய நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை, நடாத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் தரம், தனிப்பட்ட செயலாற்றல், கடன் சேகரிப்பு போன்ற விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.